

# ஸ்ரீ ஸ்ரீ கீதை

(ஸ்ரீமத் பாகவதம்)



புரக்ஞன்

# ஸ்ரீ ஸூத்ர கீர்த

(ஸ்ரீமத் பாகவதம்)

தெளிவுரை

புரகூன்

## நூல் விபரம்

நூலின் பெயர்	:	ஸ்ரீ ருத்ர கீதை
தெளிவுரை	:	ப்ரக்ஞன் [Prajnan]
வகை	:	உபதேசம்
முதற்பதிப்பு	:	2020
வெளியீடு	:	பராபரம்
பக்கங்கள்	:	36
விலை	:	அக விழிப்பு
பதிப்பாளர்	:	ஓம் கிராபிக்ஸ் கோயமுத்தூர்.

# ஸ்ரீ ருத்ர கீதை

இந்த ருத்ர கீதை என்பது பரம புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணரின் மகிமைக்காக, சிவபெருமான் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.

தனது காரணமற்ற கருணையால், ருத்ர பகவான் இந்த செய்தியை பத்து பிரசேதாக்கள், உயர்ந்த துறவிகள் மற்றும் அரசாளும் மன்னர்கள், பிரான்சிபர்ஹியின் மகன்கள் ஆகிய அனைவருக்கும் அறிவுறுத்தினார்.

ஸ்ரீகிருஷ்ண பகவான் சொன்ன பகவத் கீதையைப் போலவே இந்தப் பாடலும் நன்றாக இருக்கிறது. மேலும், இந்த ருத்ர கீதையும் சூரியனின் பிரகாசத்தைப் போல சக்தி வாய்ந்தது.

இது, ஸ்ரீமத் பாகவதத்தின் 24 வது அத்தியாயத்தில், நான்காவது காண்டத்தில் உள்ள 33 வது ஸ்தோத்திரம் தொடங்கி, 79 ஸ்தோத்திரங்கள் வரை இந்த ருத்ர கீதை காணப்படுகிறது.

ஸ்ரீ ருத்ர கீதை

## ஸ்ரீமத் பாகவதம்

ஸ்கந்தம் - 4, அத்தியாயம் - 24.

ஸ்தோத்திரம் - 33 முதல் 79 வரை

ஸ்ரீருத்ர உவாச

ஸ்ரீருத்ர உவாச

जितं त आत्मविद्युयं स्वस्तये स्वस्तिरस्तु मे ।  
भवताराधसा राद्धं सर्वस्मा आत्मने नमः ॥1॥

ஜிதம் த ஆத்மவித்3து4ர்ய ஸ்வஸ்தயே ஸ்வஸ்திரஸ்து மே |  
ப4வதாராத4ஸா ராத்3த4ம் ஸர்வஸ்மா ஆத்மணே நம: || 1 ||

**விளக்கம்:-**

பகவானே! தாங்களே வெற்றியாக இருக்கிறீர்கள். உங்களிடத்தில் ஆத்மானந்தம் என்றும் நிலையாக இருக்கிறது. மேன்மையான, உயர்ந்த ஞானிகளிடத்தில் இருக்கின்ற மனநிறைவை, சுகத்தை எனக்கும் அளிப்பீராக. அனைத்து உயிர்களிடத்திலும் வீற்றிருக்கும் தங்களுக்கு என்னுடைய நமஸ்காரம்.

## ஸ்ரீ ருத்ர கீதை

नमः पङ्कजनाभाय भूतसूक्ष्मेन्द्रियात्मने ।  
वासुदेवाय शान्ताय कूटस्थाय स्वरोचिषे ॥2॥

நம: பங்கஜனாபா4ய பூ4தஸூக்ஷ்மேந்த்3ரியாத்மணே |  
வாஸுதே3வாய ஸாந்தாய கூடஸ்தா2ய ஸ்வரோசிஷே || 2 ||

**விளக்கம்:-**

தாமரையை தொப்புளில் உடையவரும், ஸ்தூல, சூட்சும பூதங்கள், புலன்கள் இவைகளுக்கு தலைவனாக இருக்கின்றவரும், எங்கும் வியாபித்து கொண்டிருப்பவரும், அமைதி ஸ்வரூபமாக இருப்பவரும், மாற்றங்களற்றவரும், சுயபிரகாசமாக விளங்கிக் கொண்டிருப்பவருமான பகவானுக்கு நமஸ்காரம்.

सङ्कर्षणाय सूक्ष्माय दुरन्तायान्तकाय च ।  
नमो विश्वप्रबोधाय प्रद्युम्नायान्तरात्मने ॥ 3 ॥

ஸங்கர்ஷணாய ஸூக்ஷ்மாய து3ரந்தாயாந்தகாய ச |  
நமோ விஸ்வப்ரபோ3தா4ய ப்ரத்3யும்னாயாந்தராத்மணே || 3 ||

## ஸ்ரீ ருத்ர கீதை

### விளக்கம்:-

அகங்காரத்திற்கு அதிபதியாக இருப்பவனும், அதி நுட்பமாக இருப்பவரும், அழிவற்றவராக இருப்பவரும், அனைத்தினுடைய முடிவுக்கு காரணமானவரும், எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருப்பவரும், ராமர், கிருஷ்ணர் முதலிய அவதாரத்திற்கு மூலகாரணமான ப்ரத்யும்னன் என்கின்ற வ்யூஹ வடிவமானவரும், எல்லா ஜீவராசிகளுக்கும் குள்ளேயும் நுழைந்து இயக்குபவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்.

नमो नमोऽनिरुद्धाय हृषीकेशेन्द्रियात्मने |  
नमः परमहंसाय पूर्णाय निभृतात्मने || 4 ||

நமோ நமோ஽~நிருத்3தா4 ஹ்ருஷீகேஸந்த3ரியாத்மணே |  
நம: பரமஹம்ஸாய பூர்ணாய நிப்4ருதாத்மணே || 4 ||

### விளக்கம்:-

அநிருத்தன் என்கின்ற வியூகரூபியும், புலன்களுக்கு தலைவனாகிய மனம் மற்றும் அனைத்து இந்திரியங்களுடைய ஸ்வரூபமாக இருப்பவருக்கும் அனேக நமஸ்காரம். சகல பாவங்களற்றவரும், பரிபூர்ணமானவரும், அனைத்து விருப்பங்களை நிறைவேற்றுவவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்.

## ஸ்ரீ ருத்ர கீதை

स्वर्गापवर्गद्वाराय नित्यं शुचिषदे नमः ।  
नमो हिरण्यवीर्याय चातुर्होत्राय तन्तवे ॥ 5 ॥

ஸ்வர்கா3பவர்கத்3வாராய நித்யம் ஸுசிஷதே3 நம: |  
நமோ ஹிரண்யவீர்யாய சாதூர்ஹோத்ராய தந்தவே ॥ 5 ॥

### விளக்கம்:-

சொர்க்கம், மோட்சம் இவைகளை அடைய பாதையாக உடையவரும், எப்பொழுதும் இதயத்தில் வீற்றிருப்பவரும், அக்னி வடிவமானவரும், கர்மாக்களுக்கு சாதனமாக உள்ளவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்.

नम ऊर्ज इषे त्रय्याः पतये यजरेतसे ।  
तृप्तिदाय च जीवानां नमः सर्वरसात्मने ॥ 6 ॥

நம ஊர்ஜ இஷே த்ரய்யா: பதயே யக்3ளுரேதஸே |  
த்ருப்திதா3ய ச ஜீவானாம் நம: ஸர்வரஸாத்மனே ॥ 6 ॥

### விளக்கம்:-

பித்ருக்களுக்குரிய அன்ன வடிவமாகவும், தேவர்களுக் குரிய அன்ன வடிவமாகவும், மூன்று வேதங்களுக்கும்



## ஸ்ரீ ருத்ர கீதை

தலைவனும், ஸோமரஸ ரூபமாகவும், ஜீவராசிகளுக்கு திருப்தி அளிப்பவரும், ஜலஸ்வரூபியும் ஆன பகவானுக்கு நமஸ்காரம்.

सर्वसत्त्वात्मदेहाय विशेषाय स्थवीयसे ।  
नमस्त्रैलोक्यपालाय सह ओजोबलाय च ॥ 7 ॥

ஸர்வஸத்த்வாத்மதேஹாய விசேஷாய ஸ்தவீயஸே |  
நமஸ்த்ரைலோக்யபாலாய ஸஹ ஔஜோபலாயச || 7 ||

**விளக்கம்:-**

எல்லாப் பிராணிகளுடைய தேக வடிவமானவரும் (விராட் ஸ்வரூபியும்), ப்ருதிவீ (மண்) ரூபமானவரும், மூவுலகங்களையும் பாதுகாப்பவரும், ஆதியான தர்மம், சக்தி ஆகியவைகளாகவே இருக்கின்ற பகவானுக்கு நமஸ்காரம்.

अर्थलिङ्गाय नभसे नमोऽन्तर्बहिरात्मने ।  
नमः पुण्याय लोकाय अमुष्मै भूरिवर्चसे ॥ 8 ॥

அர்த்தலிங்காய நமஸே அந்ர்பஹிராத்மநே  
நம: புண்யாய லோகாய அமுஷ்மை பூ4ரிவர்ச்சஸே || 8 ||

## ஸ்ரீ ருத்ர கீதை

**விளக்கம்:-**

சப்தத்தினால் ஊகித்தறியக்கூடிய ஆகாய ஸ்வரூபமானவரும், உள்ளும் புறமும் வியாபித்து இருப்பவரும், ஸ்வர்க்கம் முதலிய புண்ணிய லோகஸ்வரூபியும், இந்த உலக ஸ்வரூபமாகவும், எல்லா ஜீவராசிகளாகவும் இருக்கின்ற உங்களுக்கு அனேக நமஸ்காரம்.

प्रवृत्ताय निवृत्ताय पितृदेवाय कर्मणे ।  
नमोऽधर्मविपाकाय मृत्यवे दुःखदाय च ॥ 9 ॥

ப்ரவ்ருத்தாய நிவ்ருத்தாய பித்ருதேவாய கர்மணே ।  
நமோ஽த4ர்மவிபாகாய ம்ருத்யவே து3:க2தா3யா ॥ 9 ॥

**விளக்கம்:-**

செயல்பட்டுக் கொண்டிருத்தல், செயல்படுவதிலிருந்து நீங்கி இருத்தல் என்ற இருவகையான செயல்களையும், பித்ருக்கள் தெய்வமாகக் கொண்ட தர்ம ஸ்வரூமாக இருப்பவரும், வைராக்கியத்தின் பலனாக இருப்பவரும், துயரத்தை தருகின்ற மரணவடிவமாகவும் இருக்கின்ற பகவானுக்கு நமஸ்காரம்.

## ஸ்ரீ ருத்ரா கீதை

नमस्त आशिषामीश मनवे कारणात्मने ।  
नमो धर्माय बृहते कृष्णायकुण्ठमेधसे ।  
पुरुषाय पुराणाय साङ्ख्ययोगेश्वराय च ॥ 10 ॥

நமஸ்த ஆஸிஷாமீஸ மனவே காரணாத்மணே |  
நமோ த4ர்மாய ப்3ருஹுகே க்ருஷ்டிணாயாகுண்ட2மத4ஸ |  
புருஷாய புராணாய ஸாங்க்2ய்யோக3ஸ வராய ச || 10 ||

### விளக்கம்:-

ஈஸ்வரனே! எல்லாவிதமான செயல்களுக்கும் பலன் அளிப்பவரும், அனைத்தும் அறிந்தவரும், மேலான தர்மஸ்வரூபமாகவும், எல்லோருடைய மனதைக் கவரும் கருமையான நிறமானவரும், எல்லையற்ற அறிவு படைத்தவரும், அனாதியான புருஷோத்தமனாகவும், ஞானம், யோகம் இவைகளுக்குத் தலைவனுமாகிய தங்களுக்கு நமஸ்காரம்.

शक्तित्रयसमेताय मीढुषेऽहङ्कृतात्मने ।  
चेतआकूतिरुपाय नमो वाचो विभूतये ॥ 11 ॥

ஸக்தித்ரயஸமேதாய மீடு4ஹுங்க்ருதாத்மணே |  
சேதஆகூதிருபாய நமோ வாசோ விபூ4தயே || 11 ||

## ஸ்ரீ ருத்ர கீதை

### விளக்கம்:-

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றுவிதமான சக்திகளை உடையவரும், மழைத்தரும் மேகங்களாக இருக்கின்றவரும், அகங்காரம் என்கின்ற தத்துவமாக இருப்பவரும், மனமாகவும், வாக்கு போன்ற ஞானேந்திரியங்களின் சக்தியாகவும் இருக்கின்ற பகவானுக்கு நமஸ்காரம்.

दर्शनं नो दिदृक्षुणां देहि भागवतार्चितम् ।

रूपं प्रियतमं स्वानां सर्वेन्द्रियगुणाञ्जनम् ॥ 12 ॥

தர்ஸனம் நோ திதீக்ஷுணாம் தேஹி பாகவதார்சிதம் |

ரூபம் ப்ரியதமம் ஸ்வானாம் ஸர்வேந்த்ரியகுணாஞ்ஜனம் || 12 ||

### விளக்கம்:-

பக்தர்களால் விரும்பி வணங்குகின்ற தங்கள் திருவுருவக் காட்சியை காண விரும்புகின்ற எங்களுக்கு காட்டியருளுங்கள். தங்கள் திருவுருவம் அடியார்களுக்கு மிகவும் பிரியமானது. எல்லா புலன்களுக்கும் நன்மையளிக்கின்ற மருந்து போன்றது.

ஸ்ரீ ருத்ரா கீதை

स्निग्धप्रावृद्धनश्यामं सर्वसौन्दर्यसङ्ग्रहम् /  
चार्वायतचतुर्बाहु सुजातरुचिराननम् // 13 //

ஸ்னிக்3த4ப்ராவ்ருட்3க4னாஸ் யாமம் ஸர்வஸௌந்தர்யஸங்க்ரஹம் |  
சார்வாயதசதுர்பாஹு ஸுஜாதருசிரானனம் || 13 ||

**விளக்கம்:-**

தங்களது திவ்யமான உருவம் அழகிய மழைக்கால  
மேகம் போல் கருநிறமானது. எல்லாவித அழகுகளின்  
தொகுதியாக இருக்கின்றது. நீண்ட அழகான நான்கு கைகள்  
கொண்டது. நன்கு அமைந்த அழகான முகத்தை உடையது.

पद्मकोशपलाशाक्षं सुन्दरभ्रु सुनासिकम् ।  
सुद्विजं सुकपोलास्यं समकर्णविभूषणम् ॥ 14 ॥

பத்மகோஸ்பலாஸாசக்ஷம் ஸுந்தரப்4ரு ஸுனாஸிகம் |  
ஸுத்3விஜம் ஸுகபோலாஸ்யம் ஸமகர்ணாவிபூ4ஷணம் || 14 ||

**விளக்கம்:-**

தாமரை இதழ் போன்ற கண்களுடன் கூடியது. அழகிய  
புருவங்கள் கொண்டது. அழகான மூக்கு, பற்கள், கன்னங்கள்,  
இதழ்கள் இவைகளுடன் கூடியதாக இருக்கிறது. அழகான  
இரண்டு காதுகளை உடையதாக இருக்கிறது.

ஸ்ரீ ருத்ர கீதை

प्रीतिप्रहसितापाङ्गमलकै रूपशोभितम् ।

लसत्पङ्कजकिञ्जल्क दुकूलं मृष्टकुण्डलम् ॥ 15 ॥

ப்ரீதிப்ரஹஸிதாபாங்க3மலகை ரூபஸோபி4தம் |

லஸத்பங்கஜகிஞ்ஜல்க துகூலம் ம்ரஸ்டுகுண்ட3லம் || 15 ||

**விளக்கம்:-**

பன்முறுவல், பிரியமான கடைக்கண் பார்வை கொண்டது. முன் முன் உச்சி ரோமங்களால் அழகூட்ட பட்டிருக்கிறது. தாமரை போன்ற குஞ்சங்களுடன் விளங்குகின்ற பட்டாடையுடன் காட்சியளிக்கிறது. காதுகளில் அழகிய குண்டலங்கள் காணப்படுகிறது.

स्फुरत्किरीटवलय हारनूपुरमेखलम् ।

शङ्खचक्रगदापद्म मालामण्युत्तमर्द्धिमत् ॥ 16 ॥

ஸ்புரத்கிரீதவலய ஹாரநூரபுரமேக2லம் |

ஸங்க2சக்ரக3தா3பத்3ம மாலாமண்யுத்தமர்த்3தி4மத் || 16 ||

**விளக்கம்:-**

ஒளிவீசும் கிரீடம், வளையல்கள், மாலை, கால் சதங்கை ஒட்டியாணம் இவைகளுடன் கூடியது. கைகளில் ஏந்தியிருக்கும் சங்கு, சக்கரம், கதை, தாமரை இவைகளுடன், கழுத்தில் போட்டிருக்கும் மாலைகளுடன் சோபிக்கின்றது.

## ஸ்ரீ ருத்ர கீதை

सिंहस्कन्धत्वेषो बिभ्रत्सौभगग्रीवकौस्तुभम् ।  
श्रियानपायिन्या क्षिप्त निकषाशमोरसोल्लसत् ॥ 17 ॥

ஸிம்ஹஸ்கந்த4த்விஷ்வொ பி3ப்4ரத்வெஸப4க3க்3ரீ வகெளஸ்துப4ம் |  
ஸ்ரீயாஸபாயின்யா க்ஷிப்த நிகஷாஸர் ஶமாரஸொல்ஸஸத் || 17 ||

### விளக்கம்:-

சிங்கம் போன்ற தோள்களின் காந்தியை தரிக்கின்றது. அழகிய கழுத்தில் கௌஸ்துப மணி அணிந்திருப்பது ஒருபொழுதும் உங்களை விட்டுபிரியாத மகாலட்சுமி தேவியினால் மறைக்கப்பட்ட உரைகல் போன்ற விசாலமான மார்புடன் விளங்குகிறது.

पूररेचकसंविग्न वलिवल्गुदलोदरम् ।  
प्रतिसङ्क्रामयद्विश्वं नाभ्यावर्तगभीरया ॥ 18 ॥

பூர்ரேசகஸம்விக்4ஸ வவிவஸ்கு3த3ஸலாத3ரம் |  
ப்ரதிஸங்க்ராமயத்3விஸர் வம் நாப்4யாவர்தக3பீ4ரயா || 18 ||

### விளக்கம்:-

மூச்சுவிடுவதால் அசைகின்ற மடிப்புகளால் ஆன அழகிய வயிற்றை உடையது. சுழிபோல் அழகான தொப்புளில் உலகத்தை பிரளய காலத்தில் ஒடுக்குகின்றது.

## ஸ்ரீ ருத்ரா கீதை

श्यामश्रोण्यधिरोचिष्णु दुकूलस्वर्णमेखलम् ।  
समचार्वङ्घ्रिजङ्घोरु निम्नजानुसुदर्शनम् ॥ 19 ॥

ஸ் யாமஸ் றோண்யதி4றோசிஷ்ணு து3கூலஸ்வ்வர்ணாமேக2லம் |  
ஸமசார்வங்க்4ரிஜாங்கோ4ரு நிம்னஜானுஸுதர்ஷனம் || 19 ||

### விளக்கம்:-

அழதிய இடுப்பில் விளங்கிக் கொண்டிருக்கும் பட்டாடை, தங்க ஒட்டியானம் இவைகளுடன் கூடியது. அழகிய திருவடிகள், முழங்கால்கள், தொடைகள், கம்பீரமான முட்டிகள் இவைகளால் அழகாக காட்சியளிக்கின்றது.

पदा शरत्पद्मपलाशरोचिषा नखद्युभिर्नोऽन्तरघं विधुन्वता ।  
प्रदर्शय स्वीयमपास्तसाध्वसं पदं गुरो  
मार्गगुरुस्तमोजुषाम् ॥ 20 ॥

பதா3 ஸரத்பத்3மபலாஸறோசிஷா நக2த்3யுபி4ர்னோSந்தரக4ம்  
விது4ன்வதா |  
ப்ரத3ர்ஸய ஸ்வீயமபாஸ்தஸாத்4வஸம் பத3ம் கு3றோ  
மார்க்குருஸ்தமோஜுஷாம்||

### விளக்கம்:-

இலையுதிர் காலத்து தாமரை இதழ் போன்ற மணத்தை உடையதும், நகங்களின் காந்தியால் உள்ளே இருக்கும்



## ஸ்ரீ ருத்ர கீதை

அழகைக் போக்கடிக்கின்றதும் ஆகிய திருவடியுடன்  
கூடியதுமாகிய ரூபத்தை காண்பியுங்கள். ஓ குருவே~  
எந்தவிதமான பயமுமற்ற தங்கள் இருப்பிடத்தை  
காண்பியுங்கள் ஏனெனில் அக்ஞானிகளான ஜீவர்களுக்கு  
நல்ல வழியை உபதேசிக்கும் ஞானகுரு அல்லவா தங்கள்  
திருவடி!

एतद्रूपमनुध्येयमात्मशुद्धिमभीप्सताम् ।

यद्भक्तियोगोऽभयदः स्वधर्ममनुतिष्ठताम् ॥ 21 ॥

ஏதத்3 ரூப மனூத்4ஃய மாத்ம ஸூத்3தி4மபி4புஸ்தாம் |

யத்3ப4க்திஃயோகோஸப4யத்3: ஸ்வத4ர்ம மனூதிஷ்ட2தாம் || 21 ||

**விளக்கம்:-**

சித்த சுத்தியை விரும்புவர்களும் தங்கள் கடமையை  
செய்து வருகின்றவர்களும், ஆகியவர்களால் இப்பேர்ப்பட்ட  
ஸ்வரூபம் தியானம் செய்யத் தக்கது. ஏனெனில் பகவானிடம்  
பக்தி செலுத்துதல் என்பது மோட்சம் வரையுள்ள பலனை  
அளிக்க வல்லது.

भवान्भक्तिमता लभ्यो दुर्लभः सर्वदेहिनाम् ।

स्वाराज्यस्याप्यभिमत एकान्तेनात्मविद्गतिः ॥ 22 ॥

ப4வாஸ்ப4க்திமதா லப்ய4ஃயா து3ர்லப4: ஸர்வதேஹினாம் |

ஸ்வாராஜ்யஸ்யாப்யபிமத ஏகாந்தேனாத்மவித்3 க3தி: || 22 ||

**விளக்கம்:-**

பக்தியில்லாத எல்லா ஜீவர்களாலும் அடையமுடியாத தாங்கள் பக்தனால் அடைய முடிபவர். மோட்சமடைந்த ஞானிகளாலும் விரும்பத்தக்கவர். ஆத்மஞானிகளுக்கு உறுதியாக அடைக்கலமளிப்பவர்.

तं दुराध्यमारुध्य सतामपि दुरापया ।  
एकान्तभक्त्या को वाञ्छेत्पादमूलं विना बहिः ॥ 23 ॥

தம் து3ராராத்4யமாராத்4ய ஸதாமபி து3ராபயா |  
ஏகாந்தப4க்த்யா கோ வாஞ்சே2த்பாதமுலம் வினா ப3ஹி: || 23 ||

**விளக்கம்:-**

ஸாதுக்களாலும் கூட எளிதில் அடையமுடியாத சிறந்த பக்தியில்லாமல் வேறு விதத்தில் திருப்தி செய்ய முடியாத அந்த பகவானை பூஜித்து அவரது திருவடி சேவையைத் தவிர வேறு எந்தப்பொருளை யார் விரும்புவார்கள்.

यत्र निर्विष्टमरणं कृतान्तो नाभिमन्यते ।  
विश्वं विध्वंसयन्वीर्यं शौर्यं विस्फूर्जितभ्रुवा ॥ 24 ॥

யத்ர நிர்விஷ்டமரணம் க்ருதாந்தோ நாபி4மன்யதே |  
விஸ் வம் வித்4வம்ஸயன்வீர்ய ஸௌர்யவிஸ்பூர்ஜிதப்4ருவா || 24 ||

## ஸ்ரீ ருத்ர கீதை

### விளக்கம்:-

எந்த பகவானுடைய திருவடியில் அடைக்கலம் புகுந்தவனை வீரியம், மனோபலம் இவற்றின் பெருமையால் உலகத்தை அழிக்கின்ற யமன் அணுகமாட்டானோ அத்தகைய திருவடிகளே தியானம் செய்யத்தக்கது.

क्षणार्थनापि तुलये न स्वर्गं नापुनर्भवम् ।  
भगवत्सङ्गिसङ्गस्य मर्त्यानां किमुताशिषः ॥ 25 ॥

சுஷுணாந்ரீதே4ஸாபி துஸ்யே ந ஸ்வர்கம் நாபுனாந்ரப4வம் |  
ப4க3வத்ஸங்கி3 ஸங்க3ஸ்ய மர்த்யானாம் கிமுதாஸிஷ: || 25 ||

### விளக்கம்:-

மனிதர்களுக்கு பக்தர்களின் சேர்க்கை அரைக்கணம் ஏற்பட்டாலும் கூட அதை சொர்க்கத்திற்கு இணையாக கருதமாட்டார்கள், மோட்சத்தையும் இணையாக கருத மாட்டார்கள். இப்படி இருக்கும்போது மற்றவைகளைப் பற்றி கேட்பானேன்.

## ஸ்ரீ ருத்ரா கீதை

अथानघाङ्घ्रेस्तव कीर्तितीर्थयोरन्तर्बहिःस्नानविधूतपाप्मनाम् ।  
भूतेश्वनुक्रोशसुसत्त्वशीलिनां स्यात्सङ्गमोऽनुग्रह एष  
नस्तव ॥ 26 ॥

அதா2னகா4ங்க்48ரஸ்தவ

கீர்திதீர்த28யாரந்தர்ப3ஹி:ஸ்னானவிதூ4தப்மனாம் |

பூ8தஷ்டவனுக்8ராஸஸுஸத்த்வஸீபினாம்

ஸ்யாத்ஸங்கமோ8னுக்ரஹ ஏஷநஸ்தவ

**விளக்கம்:-**

ஆகையால், குற்றமற்ற திருவடிகளைக் கொண்ட தங்களுடைய புகழ், பாததீர்த்தம் இவைகளில் உள்ளும், புறமும் ஸ்னானம் செய்து பாவங்கள் விலகியவர்களும் பிராணிகளிடம் கருணை காட்டுதல் என்னும் நல்ல நடத்தை கொண்டவர்களும் ஆகிய இந்த சாதுக்களின் சேர்க்கை எங்களுக்கு தங்கள் அனுக்ரஹமேயன்றி வேறல்ல.

## ஸ்ரீ ருத்ர கீதை

न यस्य चित्तं बहिरर्थविभ्रमं तमोगुहायां च विशुद्धमाविशत् ।  
यद्भक्तियोगानुगृहीतमञ्जसा मुनिर्विचष्टे ननु तत्र ते  
गतिम् ॥ 27 ॥

ந யஸ்ய சித்தம் ப3ஹிர்ந்த2விப்4ரமம் தமோகு3ஹாயாம் ச  
விஸூத்3த3மாவிஸூத் |  
ய்த்3ப4க்தியொகா3ஹுக்3ருஹீ தமஞ்ஐஸா முனிர்விசஷ்டே நநு தத்ர  
ஶத க3திம் ||27 ||

### விளக்கம்:-

எந்த பகவத் பக்தி யோகத்தினால் அருள் பாலிக்கப்பட்ட  
எவனுடைய புனிதமான மனது புறம்பான பொருள்களுடைய  
மனமயக்கத்தில் ஈடுபடவில்லையோ, அக்ஞானம் என்னும்  
குகையில் நுழைவதில்லையோ, அத்தகைய நிலையில்  
தியானத்தில் பழகுகின்ற அந்த முனிவர் தங்கள் ஸ்தானத்தை  
நேரில் காண்கிறான் அல்லவா!

यत्रेदं व्यज्यते विश्वं विश्वस्मिन्नवभाति यत् ।  
तत्त्वं ब्रह्म परं ज्योतिराकाशमिव विस्तृतम् ॥ 28 ॥

யத்ரேத3ம் வ்யஜ்யஶத விஸ் வம் விஸ் வஸ்யமின்ஸவபா4தி யத் |  
தத்த்வம் ப்3ரஹ்ம பரம் ஜ்யோதிராகாஸமிவ விஸ்த்ருதம் || 28 ||

## ஸ்ரீ ருத்ர கீதை

### விளக்கம்:-

எந்த ஸ்வரூபத்தில் இந்த உலகமானது தோற்ற மளிக்கிறதோ, எந்த ஸ்வரூபமானது உலகில் விளங்குகிறதோ, அத்தகைய ஆகாயம்போல் எங்கும் பரவியதும் பரம்பொருளான, ஜோதிஸ்வரூபமான பிரம்மன் தாங்களே.

यो माययेदं पुरुरूपयासृजद्बिभर्ति भूयः क्षपयत्यविक्रियः ।  
यद्भेदबुद्धिः सदिवாत्मदुःस्थया त्वमात्मतन्त्रं  
भगवन्प्रतीमहि ॥ 29 ॥

ஔா மாய்யேதம் புரூரூபயாஸ்ரூஜத்பி3ப4ர்தி பூ4ய: ஶுபயத்யவிக்ரிய:  
|  
யத்3பே4த3பு3த்3தி4: ஸதி3வாத்மது3:ஸ்த2யா த்வமாத்மதந்த்ரம்  
ப4கவன்ப்ரதீமஹி ॥

### விளக்கம்:-

பகவானே! ஒருவித மாறுதலும் அற்ற எந்த பகவான் பலவித வடிவம் கொண்ட மாயையினால் இந்த உலகம் யாவையும் படைத்தாரோ, காக்கிராரோ மீண்டும் ஒடுக்குகிறாரோ, எந்த பகவானிடம் வேற்றுமை உணர்ச்சி ஜீவராசிகளிடம் அமைந்துள்ள துஷ்டமாயையினால் உண்மையானது போல தோன்றுகிறதோ ஸ்வதந்திரமாக உள்ள அந்த பகவானை தியானம் செய்வோமாக.

## ஸ்ரீ ருத்ரா கீதை

क्रियाकलापैरिदमेव योगिनः श्रद्धान्विताः साधु यजन्ति सिद्धये ।  
भूतेन्द्रियान्तःकरणोपलक्षितं वेदे च तन्त्रे च त एव  
कोविदाः ॥ 30 ॥

க்ரியாகலாபைரிதமேவ யோகினி" ஸ்ரத்தா4ஊ்விதா: ஸாத4 யஜந்தி  
ஸித்த4ஃ |  
பூ4தந்த்3ரியந்த:கரணோபலக்ஷிதம் வேதே3 ச தந்த்4ர ச த ஓவ  
கோவதா: ॥ 30 ॥

### விளக்கம்:-

வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் நிபுணர்களான அப்படிப்பட்ட கர்மயோகிகள் மிதவும் சிரத்தையுடைவர்களாக பஞ்சபூதங்கள், இந்திரியங்கள், மனம் இவைகளுக்கு சாக்ஷியான இந்த பரமாத்ம ஸ்வரூபவத்தையே காரியங்கள் வெற்றி அடைவதற்காக பலவிதமான கர்மாக்களால் நன்கு பூஜிக்கிறார்கள்.

## ஸ்ரீ ருத்ரா கீதை

त्वमेक आद्यः पुरुषः सुप्तशक्तिस्तया रजःसत्त्वतमो  
विभिद्यते ।

महानहं खं मरुदग्निवार्धराः सुरर्षयो भूतगणा इदं यतः ॥ 31 ॥

த்வமேக ஆத்ய: புருஷ: ஸுப்தசக்திஸ்தயா ரஜ:ஸத்வதமோ  
விபி4த்யதே |

மஹானஹம் க2ம் மருதக்3ஸிவார்த4ரா: ஸுரர்ஷயோ பூ4தகணா  
ஐதம் யத: || 31 ||

### விளக்கம்:-

தாங்கள் முதன்முதலில் செயலற்ற மாயாசக்தியுடன் கூடிய புருஷோத்தமனாக இருந்தீர்கள். அந்த மாயா சக்தியினால் ரஜஸ், சத்துவ, தமஸ் என்ற முக்குணப் பிரிவு ஏற்படுகிறது. இந்தப் பிரிவின் மூலம் மஹத் தத்துவம், அகங்கார தத்துவம் ஆகாயம், காற்று, அக்னி, ஜலம், பூமி, தேவர்கள், மனிதர்கள், ஸ்தூல பூதங்கள் ஆகியவைகள் தோன்றின.



## ஸ்ரீ ருத்ர கீதை

सृष्टं स्वशक्त्येदमनुप्रविष्टश्चतुर्विधं पुरमात्मांशकेन ।  
अथो विदुस्तं पुरुषं सन्तमन्तर्भुङ्क्ते हृषीकैर्मधु सारधं  
यः ॥ 32 ॥

ஸ்ருஷ்டம் ஸ்வஸக்த்யேதமனுப்ரவிஷ்டஸ்ச்சதுர்விதம்  
புரமாத்மாம்ஸகேன |  
அதோ2 விது3ஸ்தம் புருஷம் ஸந்தமந்தர்பு4ங்க்கே  
ஹ்ருஷீகைர்மது4 ஸாரக4ம் ய:|

### விளக்கம்:-

தனது மாய சக்தியினால் படைக்கப்பட்ட இந்த நான்கு வகையாக உள்ள, கர்ப்பத்தில் இருந்து தோன்றுவன, முட்டையிலிருந்து உண்டாவன, வியர்வையிலிருந்து தோன்றுவன, விதையிலிருந்து பூமியை பிளந்து வளர்கின்ற தாவரங்கள், இவைகளின் சரீரங்களுக்குள் தனது ஒரு அம்சமாகவே தானும் நுழைந்துள்ளார். அக்காரணத்தாலேயே உள்ளே இருக்கும் ஜீவனை, அந்த பகவானாகவே உணர்கிறார்கள். இந்த ஜீவன்தான் இந்திரியங்களால், தேனாடையிலுள்ள தேனைப் போன்ற விஷயஸுகத்தை அனுபவிக்கிறான்.

## ஸ்ரீ ருத்ர கீதை

स एष लोकानतिचण्डवेगो विकर्षसि त्वं खलु कालयानः ।  
भूतानि भूतैरनुमेयतत्त्वो घनावलीर्वायुरिवाविषहयः ॥ 33 ॥

ஸ ஏஷ லோகானதிசண்டவேகோ3 விகர்ஸஸி த்வம் க2லு  
காலயான: |

பூ4தானி பூதரனுமேயதத்வோ க3னாவலீர்வாயுரிவாவிஷஹய:  
|| 33 ||

### விளக்கம்:-

பெருங்காற்று மேகக்கூட்டங்களை விலக்குவது போல  
ஸ்தூல, சூட்சும பூதங்களுக்கெல்லாம் காரணப்பொருளாக  
இருப்பவரும், மிகுந்த வேகம் கொண்டவரும், ஊழிக்காலம்  
என்னும் நிலையை அடிப்படையாகக் கொண்டவரும் ஆகிய  
அப்படிப்பட்ட தாங்கள் அல்லவா உலகங்கள் அனைத்தையும்,  
ஜீவராசிகள் அனைத்தையும் ஒடுக்கிக் கொள்கிறீர்கள்.

ஸ்ரீ ருத்ர கீதை

प्रमत्तमुच्चैरिति कृत्यचिन्तया प्रवृद्धलोभं विषयेषु लालसम् ।  
त्वमप्रमत्तः सहसाभिपद्यसे  
क्षुल्लेलिहानोऽहिरिवाखुमन्तकः ॥ 34 ॥

ப்ரமத்த்முச்சைரிதி க்ருத்யசிந்தயா ப்ரவ்ருத்3த4ஃலாப4ம் விஷயேஷு  
லாலஸம் |

த்வமப்ரமத்த: ஸஹஸாபி4பத்யஸே

க்ஷுல்லைஹானோஃஹிரிவாக்ரு2மந்தக: ||34||

**விளக்கம்:-**

பசியினால் நாக்கைச் சப்புக் கொட்டுகின்ற பாம்பானது எலியை நோக்கிப் பாய்வது போல மிகுந்த அஜாக்ரதையுள்ளவனும், அதைச் செய்யவேண்டும், இதைச் செய்ய வேண்டும், எப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்றவாறு கவலையுடன் பேராசை மிகுந்தவனும், விஷய சுகங்களில் ஈடுபட்டவனுமாகிய ஜீவன் மேல் தாங்கள் மிகுந்த ஜாக்கிரதையுடைய யமன் வடிவத்தில் திடீரென தாக்குகிறீர்கள்.

## ஸ்ரீ ருத்ரா கீதை

कस्त्वत्पदाब्जं विजहाति पण्डितो यस्तेऽवमानव्ययमानकेतनः ।  
विशङ्कयास्मद्गुरुरर्चति स्म यद्विनोपपत्तिं  
मनवश्चतुर्दश ॥ 35 ॥

கஸ்த்வத்பதா3ப்3ஜம் விஜஹாதி பண்டி3கோ  
யஸ்தேSவமானவ்யயமானகேதன: |  
விஸங்க்யாஸ்மத்3கு3ரூரர்ச்சதி ஸ்ம  
யத்3வினோபபத்திம் மனவஸ்சதுர்த3ஸ ॥ 35 ॥

### விளக்கம்:-

தங்களை அவமதிப்பதால் சிறுமைப்படுகின்ற உடலின் தன்மையையுடைய எந்தப் பண்டிதன் தங்கள் திருவடித் தாமரையை, விட்டுவிடுவான் எந்தத்திருவடியை எங்கள் தந்தையாகிய பிரம்மதேவர் சந்தேகமின்றி பூஜித்தாரோ, ஸ்வயம்புவ முதலிய பதினான்கு மனுக்களும் ஒருவித ஆக்ஷேபனையின்றி பூஜித்தார்களோ அந்த திருவடிகளை எவன் மறப்பான்.

अथ त्वमसि नो ब्रह्मन्परमात्मन्विपश्चिताम् ।  
विश्वं रुद्रभयध्वस्तमकुतश्चिद्भया गतिः ॥ 36 ॥

அத2 த்வமஸி நோ ப்3ரஹுமஸ்பரமாத்மன்விபஸ்சிதாம் |  
விஸ்வம் ருத்ரப4யத்4வஸ்தமகுதஸ்சித்3ப4யா க3தி: ॥ 36 ॥

## ஸ்ரீ ருத்ர கீதை

### விளக்கம்:-

ஆகையினால், ஓ ப்ரமாத்மாவே! உலகம் யாவும் பயங்கரச் சூழ்நிலைக்கு உட்பட்டதென நன்கு அறிகின்ற எங்களுக்கு தாங்கள் பயமின்றி அடையத்தக்க அடைக்கலப் பொருளாக, பரம்பொருளாக விளங்குகிறீர்கள்.

इदं जपत भद्रं वो विशुद्धा नृपनन्दनाः ।  
स्वधर्ममनुतिष्ठन्तो भगवत्यर्पिताशयाः ॥ 37 ॥

ஐத3ம் ஜபத் ப4த்3ரம் 8வா விஸுத்3தா4 ந்ருபந்ந்த3னா: |  
ஸ்வத4ர்மமனுதிஷ்ட2ந்8தா ப3க3வத்தர்பிதாஸர் யா: || 37 ||

### விளக்கம்:-

அரசுகுமாரர்களே! புனிதமானவர்களாய் ஸ்வதர்மத்தை அனுஷ்டிக்கின்றவர்களாய் பகவானிடம் மனதை செலுத்தி இந்த கீதத்தை ஜபியுங்கள். உங்களுக்கு மங்களம் உண்டாகுக!

तमेवात्मानमात्मस्थं सर्वभूतेष्ववस्थितम् ।  
पूजयध्वं गृणन्तश्च ध्यायन्तश्चासकृद्भरिम् ॥ 38 ॥

தமெவாத்மாநாமாத்மஸ்த2ம் ஸர்வபூ48தஷ்வவஸ்திதம் |  
பூஜயத்4வம் க்3ருணந்தஸர் ச த்4யாயந்தஸர் சாஸக்ருத்3த4ரிம் || 38 ||

## ஸ்ரீ ருத்ர கீதை

### விளக்கம்:-

எல்லா பிராணிகளிடத்திலும் வீற்றிருப்பவரும் ஆத்மஸ்வரூபமானவருமான அந்த பகவானையே துதிப்பவர்களாகவும், தியானம் செய்பவர்களாகவும் இடைவிடாது வழிபடுங்கள்.

योगादेशमुपासाद्य धारयन्तो मुनिव्रताः ।  
समाहितधियः सर्व एतदभ्यसतादृताः ॥ 39 ॥

யொகாஅசாதுமூபாஸாத்ய தா4ரயந்8தா முனிவ்ரதா: |  
ஸமாஹித்தி4ய: ஸர்வ ஏதத்3ப்4யாஸதாத்3ருதா: ॥ 39 ॥

### விளக்கம்:-

யோகமார்க்கத்தை கடைப்பிடித்து தியானம் செய்து கொண்டு முனிவர்கள் மேற்கொள்கின்ற விரதங்களை கொண்டவர்களாய் மன ஒருமையுடன் எல்லோரும் ஊக்கத்துடன் இந்த கீதத்தை பயிற்சி செய்யுங்கள்.

## ஸ்ரீ ருத்ர கீதை

इदमाह पुरास्माकं भगवान्विश्वसृक्पतिः ।  
भृग्वादीनामात्मजानां सिसृक्षुः संसिसृक्षताम् ॥ 40 ॥

இதுமாஹு புராஸ்மாகம் ப4க3வாண்விஸர் வஸ்ருக்பதி: |  
ப்4ருக்3வாதீ3னாமாத்மஜானாம் எபிஸ்ருக்ஷு: ஸம்எபிஸ்ருக்ஷதாம்  
॥ 40 ॥

**விளக்கம்:-**

முன்பு ப்ரஜாபதிகளின் தலைவரான பிரம்மதேவர்  
ஸ்ருஷ்டி செய்ய விரும்பிய காலத்தில் படைக்க விரும்பிய  
பிருகு முனிவர் போன்றவர்கள் எங்களுக்கு இந்தக்  
கீதையைக் கூறினர்.

ते वयं नोदिताः सर्वे प्रजासर्गे प्रजेश्वराः ।  
अनेन ध्वस्ततमसः सिसृक्षुमो विविधाः प्रजाः ॥ 41 ॥

தே வயம் நோதி3தா: ஸர்வே ப்ரஜாஸர்கே3 ப்ரஜேஸர் வரா: |  
அனேன த்4வஸ்த தமஸ: எபிஸ்ருக்ஷ்டமோ விவிதா4: ப்ரஜா: ॥ 41 ॥

**விளக்கம்:-**

பிரஜைகளைப் படைப்பதில் ஏவப்பட்ட அந்த  
பிரஜாபதிகளான நாங்கள் எல்லோரும் இந்தக் கீத த்தினால்  
அக்ஞானம் நீங்கியவர்களாய் பலவிதமான பிரஜைகளை  
படைக்க முன்வந்துள்ளோம்.

## ஸ்ரீ ருத்ர கீதை

अथेदं नित्यदा युक्तो जपन्नवहितः पुमान् ।  
अचिराच्छ्रेय आप्नोति वासुदेवपरायणः ॥ 42 ॥

அதேதும் நித்யதா3 யுக்தோ ஜபன்னவஹித: புமான் |  
அசீராச்ச்2ரேய ஆப்னோதி வாஸுதே3வபராயண: || 42 ||

### விளக்கம்:-

மேலும், பகவானிடம் பக்தி கொண்ட மனிதன் மன ஒருமுகத்துடன் நாள்தோறும் இடைவிடாது இந்த கீதத்தை ஜபித்து விரைவில் மேன்மை அடைகிறான்.

श्रेयसामिह सर्वेषां ज्ञानं निःश्रेयसं परम् ।  
सुखं तरति दुष्पारं ज्ञाननौर्व्यसनार्णवम् ॥ 43 ॥

ஸ்ரீரயஸாமிஹ ஸர்வேஷாம் ஜ்ஞானம் நி:ஸ்ரேயஸம் பரம் |  
ஸுக2ம் தரதி துஷ்பாரம் ஜ்ஞானனௌர்வ்யஸனார்ணவம் || 43 ||

### விளக்கம்:-

இவ்வுலகில் எல்லா மேன்மைகளுக்கும் அறிவானது மேன்மையாக விளங்குகிறது. ஞானம் என்னும் ஓடத்தை கருவியாகக் கொண்டவன் எளிதில் தாண்ட முடியாத துயரக்கடலை சிரமமின்றி தாண்டிவிடுகிறான்.



## ஸ்ரீ ருத்ர கீதை

य इमं श्रद्धया युक्तो मद्गीतं भगवत्स्तवम् ।  
अधीयानो दुराराध्यं हरिमाराधयत्यसौ ॥ 44 ॥

ய இமம் ஸ்ரத்த்யா யுக்தோ மத்கீதம் பகவத்வத்ஸ்தவம் |  
அதீயானோ துராராத்யம் ஹரிமாராத்யாத்யஸௌ || 44 ||

### விளக்கம்:-

எவன் சிரத்தையுடன்கூட என்னால் பாடப்பட்ட இந்த பகவானுடைய ஸ்தோத்திரம் ஜபிக்கிறானோ, இவன் எளிதில் ஆராதிக்கமுடியாத பகவானை திருப்தி செய்கின்றான்.

विन्दते पुरुषोऽमुष्माद्यद्यदिच्छत्यसत्वरम् ।  
मद्गीतगीतात्सुप्रीताच्छ्रेयसामेकवल्लभात् ॥ 45 ॥

விந்ததே பुरुஷோஃமுஷ்மாடியடியதிச்சத்யஸத்வரம் |  
மத்கீதகீதாதுஸுப்ரீதச்ச்ரேயஸாமேகவல்லபாத் || 45 ||

### விளக்கம்:-

அந்த மனிதன் எனது கீத த்தைப்பாடியதன் மூலம் மிகவும் திருப்தி அடைந்தவரும் மேன்மைகளை எல்லாம் அளிக்கவல்லவரும் இவரிடமிருந்து வேண்டியதெல்லாம் ஸ்திரமாக, உறுதியாகப் பெறுகிறான்.

## ஸ்ரீ ருத்ரா கீதை

इदं यः कल्य उत्थाय प्राञ्जलिः श्रद्धयान्वितः ।  
शृणुयाच्छ्रावयेन्मर्त्यो मुच्यते कर्मबन्धनैः ॥ 46 ॥

ஐத3ம் ய: கல்ய உத்தா2ய ப்ராஞ்ஜலி: ஸ் ரத்3த4யாண்வித: |  
ஸ் றுஹ்யாச்ச்2ராவஃயன்மர்த்யோ முச்யதே கர்மப3ந்த4னை: || 46 ||

### விளக்கம்:-

எந்த மனிதன் காலையில் எழுந்து கைகூப்பிக்கொண்டு  
ஊக்கமுடன் இந்த கீதத்தை கேட்பானோ, கேட்கச்  
செய்வானோ, அவன் கர்மபந்தங்களிலிருந்து, உலக  
கட்டுக்களிலிருந்து விடுபடுகிறான்.

## ஸ்ரீ ருத்ரா கீதை

गीतं मयेदं नरदेवनन्दनाः परस्य पुंसः परमात्मनः स्तवम् ।  
जपन्त एकाग्रधियस्तपो महत्चरध्वमन्ते तत  
आप्स्यथेप्सितम् ॥ 47 ॥

கீ3தம் மடியத3ம் நரதேவனந்தனா: பரஸ்ய பும்ஸ: பரமாத்மன:  
ஸ்தவம் |  
ஐபந்த ஏகாக்3ரதி4யஸ்தபோ மஹுத்சரத்4வமந்தே தத  
ஆப்ஸ்யதே2ப்ஸிதம் || 47 ||

### விளக்கம்:-

அரசுகுமாரர்களே! என்னால் கூறப்பட்ட இந்த பரம புருஷனான பகவானுடைய துதியை மன ஒருமையுடன் ஜபித்துக் கொண்டு சிறந்த தவம் புரியுங்கள். அதன் மூலம் முடிவில் மன விருப்பத்தை அடைவீர்கள்.

----- நிறைவு -----

# ஸ்ரீ ருத்ர கீதை



இந்த ருத்ர கீதை என்பது பரம புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணரின் மகிமைக்காக, சிவபெருமான் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.

தனது காரணமற்ற கருணையால், ருத்ர பகவான் இந்த செய்தியை பத்து பிரசேதாக்கள், உயர்ந்த துறவிகள் மற்றும் அரசாளுநர் மன்னர்கள், பிரான்சிபர்ஹியின் மகன்கள் ஆகிய அனைவருக்கும் அறிவுறுத்தினார்.

ஸ்ரீகிருஷ்ண பகவான் சொன்ன பகவத் கீதையைப் போலவே இந்தப் பாடலும் நன்றாக இருக்கிறது. மேலும், இந்த ருத்ர கீதையும் சூரியனின் பிரகாசத்தைப் போல சக்தி வாய்ந்தது.

இது, ஸ்ரீமத் பாகவதத்தின் 24 வது அத்தியாயத்தில், நான்காவது காண்டத்தில் உள்ள 33 வது ஸ்தோத்திரம் தொடங்கி, 79 ஸ்தோத்திரங்கள் வரை இந்த ருத்ர கீதை காணப்படுகிறது.